

உடனடி வெளியீட்டுக்காக

கோவிட் -19 (COVID-19) தொற்று எதிர்ப்புக்காக மேயர் வழங்கும் பொருளாதார ஆதரவு மற்றும்

மீட்பு மற்றும் சமுதாய ஆதரவுக்கான பணிப்படைகள் பற்றிய அறிவிப்பினை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அறிவித்திருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 17, 2020) – ப்ராம்ப்ட்டன் நகரம் ஊடாக கோவிட் 19 (COVID-19) தொற்று பரவும் நிலைமையை எதிர்கொள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை நகர நிர்வாகம் தொடர்ந்து எடுத்து வருகிறது. இன்றைய தினம் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் சிறப்பு வாய்ந்த இரண்டு பணிப்படைகளைப் பற்றி அறிவித்தது; இவை உள்ளூர் பொருளாதாரம் மற்றும் தொற்றுக்கு ஆட்படக்கூடிய சமுதாயத்தினருக்கு ஆதரவளிப்பதற்கேயானது: கோவிட் -19 (COVID-19) தொற்று எதிர்ப்புக்காக மேயர் வழங்கும் பொருளாதார ஆதரவு மற்றும் மீட்புப் பணிப்படை, மற்றும் கோவிட் -19 (COVID-19) தொற்று எதிர்ப்புக்காக சமுதாய ஆதரவு பணிப்படை .

இந்த இரு குழுக்களும் ப்ராம்ப்ட்டன் நகர அவசரகால இயக்க செயல்பாடுகளுக்கான மையம் (City of Brampton Emergency Operations Centre) மற்றும் நகரின் பணியாளர்களுடன் நெருங்கி பணியாற்றும்; இதன் மூலம் பலன்தரத்தக்க விளைவுகளுக்காக ஒருங்கிணைய இயலும்.

கோவிட் -19 (COVID-19) தொற்று எதிர்ப்புக்கான மேயரின் பொருளாதார ஆதரவு பணிப்படை

இந்தக் குழுவிற்கு வார்டு எண்கள் 2 மற்றும் 6 க்கான பிராந்திய கவுன்சிலராகிய மைக்கேல் பல்லேஸ்ச்சி மற்றும் வார்டு எண்கள் 1 மற்றும் 5 க்கான பிராந்தியக் கவுன்சிலராகிய பால் வின்சென்ட் ஆகிய இருவருமே தலைமை ஏற்பார்கள். ப்ராம்ப்ட்டன் நகரில் நிவாரணப்பணி முயற்சிகள் தொடர்பாக ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ஒருங்கிணைப்பதில் இந்தக் குழு பொறுப்பு வகிக்கும்.

டவுண்டவுன் பி ஐ ஏ (Downtown) BIA மற்றும் ப்ராம்ப்ட்டன் வர்த்தக வாரியம் (Brampton Board of Trade) உள்ளிட்ட உள்ளூர் பங்கேற்பாளர்களுடன் இந்த முயற்சிகளுக்காக கவுன்சில் பணியாற்றும்.

கோவிட் -19 (COVID-19) தொற்று எதிர்ப்புக்கான மேயரின் சமுதாய ஆதரவு பணிப்படை

இந்தக் குழுவிற்கு வார்டு எண்கள் 1 மற்றும் 5 க்கான பிராந்திய கவுன்சிலராகிய ரொவினா சான்ட்டோஸ் மற்றும் வார்டு எண்கள் 3 மற்றும் 4 க்கான மாநகர கவுன்சிலராகிய ஜெஃப் பவ்மன் ஆகிய இருவருமே தலைமை ஏற்பார்கள். இந்தப் பணிப்படையானது, வீடுகள் இழந்து நிற்பது மற்றும் உணவுப்

பாதுகாப்புக்கான பரிந்துரைகள் மற்றும் செவிசாய்ப்புக்கு பொறுப்பு வகித்து, தொற்றுக்கு ஆட்பட்ட ப்ராம்ப்ட்டன் சமுதாயத்தினருக்குத் தேவையான சமூக ஆதரவுகளுக்கு ஒருங்கிணைப்பு செய்யும்

நகரில் கிடைக்கும் சேவைகள், வசதியமைப்புக்கள் நிகழ்ச்சிகளை நடத்தாமல் முடித்தல் பற்றிய மிக சமீபத்திய புதுத் தகவல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு வருகை தரவும்:

www.brampton.ca/covid19.

பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) இல் இருந்து கிடைக்கின்ற தற்போடைய தகவல்களுக்கு வருகை தரவும்: www.peelregion.ca/coronavirus.

அறிஞர் கூற்று

“ப்ராம்ப்ட்டன் நகரவாசிகள் மற்றும் அதில் பணியாற்றுவோரைக் காக்கும் முகமாக நகரின் அரங்கம் மூடப்பட்டிருந்தாலும், தொற்றுக்கு ஆட்பட்ட சமுதாயத்தினருக்கு ஆதரவளிக்கவும், உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் நாங்கள் கூட்டுப்பணியாற்றுவதற்காக, நகர்மன்றமானது தொடர்ந்து பணி செய்யும். ப்ராம்ப்ட்டன் நகரில் கோவிட்-19 (COVID-19) தொற்று உண்டாக்கக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்காக எங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோருடன் நாங்களும் கடமைப்பட்டிருக்கிறோம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](https://twitter.com/brampton), [Facebook](https://facebook.com/brampton), மற்றும் [Instagram](https://instagram.com/brampton) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய

ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca

